

# Official Spokesperson's response to media queries on press release by Special Rapporteur on minority issues and the Special Rapporteur on freedom of religion or belief

February 18, 2021

சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் மற்றும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த சிறப்பு அறிக்கையாளர் செய்திகுறிப்பு குறித்த ஊடகக் கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அளித்த பதில்  
பிப்ரவரி 18, 2021

ஊடகக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் மற்றும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த சிறப்பு அறிக்கையாளர் செய்திகுறிப்பு பற்றி அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ. அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

" சிறுபான்மை பிரச்சினைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளரால் இன்று வெளியிடப்பட்ட ஜெ&கே குறித்த செய்திக்குறிப்பையும், மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த அறிக்கையாளரின் அறிக்கையையும் பார்த்தோம்.

எஸ்.ஆர். கள் பிப்ரவரி 10 அன்று தங்கள் கேள்வித்தாள்களைப் பகிர்ந்து கொண்ட பின், எங்கள் பதிலுக்காக கூட காத்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. மாறாக, அவர்கள் தங்களது தவறான அனுமானங்களை ஊடகங்களுக்கு வெளியிட தேர்வு செய்தனர். ஜம்மு காஷ்மீருக்கான தூதர்கள் குழுவினரின் வருகையுடன் ஒத்துபோவதற்கு செய்திக்குறிப்பிற்கு வேண்டுமென்றே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதியாகும் என்பதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலையை இந்திய யூனியன் பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக 2019 ஆகஸ்ட் 05 ஆம் தேதி இந்திய நாடளுமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவை பத்திரிகை வெளியீடு புறக்கணிக்கிறது.

பல தசாப்தங்களாக பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதையும், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான உள்ளாட்சி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்துவதின் மூலமும், கிராமத் திட்டத்திற்கு திரும்புவதன் மூலம் நல்லாட்சியை உறுதி செய்வதன் மூலமும் ஜனநாயகத்தை அடிமட்ட அளவில் நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட நடவடிக்கைகளை பத்திரிகை வெளியீடு கணக்கில் எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் வரை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டங்களை விரிவுபடுத்துவதன் நேர்மறையான தாக்கத்தை பத்திரிகை வெளியீடு புறக்கணித்து, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் அதே உரிமைகளை அனுபவிக்க உதவுகிறது.

மக்கள் தொகை மாற்றத்தின் அம்சங்களைப் பொறுத்தவரை,ஜே&கே-ல் வழங்கப்பட்ட பெரும்பான்மையான வீட்டுச் சான்றிதழ்கள் முந்தைய நிரந்தர வதிவிட சான்றிதழ் (பி.ஆர்.சி.) வைத்திருப்பவர்களுக்கு இந்த அச்சங்கள் ஆதாரமற்றவை என்பதைக் காட்டுகிறது.

இந்த செய்திகுறிப்பு மனித உரிமைகள் பேரவையால் கடைபிடிக்க எஸ்.ஆர்.கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள புறநிலை மற்றும் நடுநிலையின் பெரிய கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

சிறப்பு அறிக்கையாளர்கள் அவசர முடிவுக்கு சென்று பத்திரிகை அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன், அவர்களின் பரிசீலனையில் உள்ள சிக்கல்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நியூ டெல்லி  
பிப்ரவரி 18, 2021

DISCLAIMER: This is an approximate translation. The original is available in English on MEA's website and may be referred to as the official press release.